

# இன்றைய வாழ்க்கைக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள உதவும் வழிமுறைகள்

நாம் வாழும் இந்த உலகம் கண் சிமிட்டும் நேரத்திற்குள் மாறிக் கொண்டே வருகிறது. இந்த மாற்றத்திற்கேற்ப மனிதன் பல பொருட்களைக் கண்டுபிடித்து வருகிறான். மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவற்றையும் எப்பொழுதும் மாற்றிக் கொண்டே வருகிறான். இன்று நாம் அனுபவிக்கும் சொகுசான வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ள நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாம் மட்டும் தன்னந்தனியாக விடப்பட்டுப் பின்னுக்குத் தள்ளப்படுவோம். பச்சோந்தியைப் போன்று நம்மை வெவ்வேறு நிலைகளுக்கேற்ப மாற்றிக்கொள்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.

காலத்திற்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டால் மட்டும் போதாது. நம்மிடம் குடிக்கொண்டிருக்கும் அறியாமையையும் விலக்க வேண்டும். அறியாமை என்னும் இருள் நம்மைச் சூழ்ந்து கொண்டால் நம்மால் வாழ்வில் வெற்றிக் காண முடியாது. எனவே, நான் அறியாமையை விலக்க, என்னுள் அறிவைப் புகுத்துகிறேன். அதாவது நான் கல்வியைத் திறம்படக் கற்கிறேன். கல்வி என்னும் அச்சாணியால் நமது வாழ்க்கை என்னும் சக்கரம் சுழல்கிறது. சுடச்சுடரும் பொன் போலக் கல்வி அறிவு அதிகரிக்க அதிகரிக்க நாமும் மேம்படுவோம். கல்வி அறிவைக் கொண்டதான் இன்றைய உலகில் உள்ள பற்பல கண்டுபிடிப்புகள் இயங்குகின்றன. இதிலிருந்து நாம் கல்வியின் முக்கியத்துவத்தை உணரலாம். எண்ணையும் எழுத்தையும் நாம் கண்ணென கருத வேண்டும். அதனால்தான் நான் பாடசாலைக்குச் சென்று பயின்று வருகிறேன். நூல் நிலையங்களுக்குச் சென்று எனது கல்வியறிவை மேம்படுத்திக் கொள்கிறேன்.

தற்போது உலக நாடுகள் பலவற்றில் வேலையின்மைப் பிரச்சினையால் பலர் அவதியுறுகின்றனர். பலருக்குப் போதிய அளவு அனுபவம் இருந்தும் அவர்களுக்கு வேலை கிடைக்காமல் போகிறது. அதற்குக் காரணம் அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளாததே ஆகும். நாம் நம்மை எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். எல்லாரும் ஒரே பதவிக்காகப் போட்டியிடும் இக்காலத்தில் நமது திறன்களே நம்மை பிறரிடமிருந்து தனித்தன்மை வாய்ந்தவர்களாகக் காட்டும். அதனால்தான் நான் என் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறேன்.

அறிவையும் திறன்களையும் வைத்துக் கொண்டு சோம்பேறியாக இருந்தால் நமது திறமைகள் குடத்தில் இட்ட விளக்குப் போல ஆகிவிடும். நாம் தேனீக்களைப் போன்று சுறுசுறுப்புடன் கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு திரிய வேண்டும். காலம் பொன்னைவிடவும் மேலானது. அது போனால் மீண்டும் வராது. எனவே, காலத்தின் அருமையை உணர்ந்து நான் அதை விரயமாக்காமல் செயல்பட முனைந்து வருகிறேன்.

நாம் விடாமுயற்சி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். குழந்தை ஒருநாளில் நடக்கக் கற்றுக் கொள்வதில்லை. அது பலமுறை கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து நடக்கும். அதைப் போல் நாமும் விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். தாமஸ் ஆல்வா

எடிசன் ஒரே நாளில் மின் விளக்கைக் கண்டு பிடிக்கவில்லை. முயற்சி திருவினையாகும் என்பதை உணர்ந்து, பல நாட்கள் கடினப்பட்டு உழைத்ததால்தான் அவரால் உலகிற்கு வெளிச்சம் தரும் மின்விளக்கைக் கண்டுபிடிக்க முடிந்தது. எனவே, நானும் என்னை இக்கால வாழ்க்கைக்குத் தயார் படுத்திக்கொள்ள விடாமுயற்சியுடன் செயல்படுகிறேன்.

நம்மிடம் கல்வி, விடாமுயற்சி, சுறுசுறுப்பு ஆகியவை இருந்தால் மட்டும் நம்மால் இக்கால வாழ்க்கைக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியாது. நமது பக்குவப்பட்ட மனத்தில் தோன்றும் பண்பாட்டினைப் புறக்கணித்து வாழ முடியாது. நம் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அகப்பண்பாட்டையும் புறப்பண்பாட்டையும் பின்பற்றி நடக்க வேண்டும். நமது மூத்தோர் நமக்கு அளித்தவற்றை நாம் பொக்கிஷங்கள் போன்று பேணிக்காக்க வேண்டும். நான் எனது பண்பாட்டுக் கூறுகளைப் பின்பற்றியும் நாகரீகத்துடன் நடந்துகொள்ள என்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறேன். நாம் எந்தவழியில் நம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டாலும் நேர்வழியில் சென்றால் தான் நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

**மு. ஸ்ரீவள்ளியம்மை**  
**உயர்நிலை 2 உயர்தமிழ்**